

HSL

மதுரை மாவட்டம் அரையாண்டுத் தேர்வு - 2025

தேதி : 17/12/2025

12 - ஆம் வகுப்பு

கணக்குப்பதிவியல்

--	--	--	--	--	--

காலம் : 3 மணி நேரம்

மதிபெண்கள் : 90

பகுதி - I

- சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் சேர்த்து எழுதவும். $20 \times 1 = 20$
கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது :
(அ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு (ஆ) மொத்தக் கடனாளிகள் கணக்கு
(இ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு (ஈ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
- பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்
(அ) முதல் (ஆ) நட்டம் (இ) இலாபம் (ஈ) ரொக்கம்
- ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவாக ₹ 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ₹200. முன்கூட்டி பெற்ற சந்தா ₹ 300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தாதொகையினைக் கண்டறியவும்.
(அ) ₹ 50,000 (ஆ) ₹ 50,200 (இ) ₹ 49,900 (ஈ) ₹ 49,800
- கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும் போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும் ?
(அ) எடுப்புகள் மீது வட்டி (ஆ) கூடுதல் முதல் கொண்டு வந்தது
(இ) இலாபப் பகிர்வு (ஈ) முதல் மீது வட்டி
- பின்வருவனவற்றில் எது இலாப நட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?
(அ) கூட்டாளியின் ஊதியம் (ஆ) அலுவலகச் செலவுகள்
(இ) வங்கிக்கடன் மீதான வட்டி (ஈ) பணியாளர் ஊதியம்
- கணக்கேடுகளில் பதிவு செய்யப்படாத நற்பெயர் :
(அ) தன்னுருவாக்கப்பட்ட நற்பெயர் (ஆ) பெறப்பட்ட நற்பெயர்
(இ) வாங்கப்பட்ட நற்பெயர் (ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
- சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.
(அ) ஆண்டுத் தொகை முறையில் நற்பெயர் =
சராசரி இலாபம் $\times$ ஆண்டுத் தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
(ஆ) சராசரி இலாப முறையில் நற்பெயர் =
சராசரி இலாபம் $\times$ கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் =
கூட்டு சராசரி இலாபம் $\times$ கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(ஈ) உயர் இலாப முறையில் நற்பெயர் =
உயர் இலாபம் $\times$ கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
- மறுமதிப்பீட்டுக் கணக்கு ஒரு
(அ) ஆள்சார் க/கு (ஆ) சொத்து க/கு (இ) ஆள்சாரா க/கு (ஈ) பெயரளவு க/கு
- முதலீட்டு மாறுபடும் நிதி எதிலிருந்து உருவாக்கப்படுகிறது.
(அ) இலாபத்திலிருந்து (ஆ) முதலில் இருந்து
(இ) சந்தை மதிப்பில் இருந்து (ஈ) மேற்கண்ட எதும் இல்லை
- A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். B -ன் விலகலின் போது நிறுவனத்தின் நற்பெயர் ₹30,000 என மதிப்பிடப்-பட்டது. கூட்டாளி B -க்கு ஈடுசெய்வதற்கு A மற்றும் C -யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
(அ) ₹ 10,000 மற்றும் ₹20,000 (ஆ) ₹20,000 மற்றும் ₹10,000
(இ) ₹15,000 மற்றும் ₹15,000 (ஈ) ₹8,000 மற்றும் ₹4,000

11. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது
(அ) நட்டம் (ஆ) செலவு (இ) ஆதாயம் (ஈ) இவற்றுள் எதுவுமில்லை
12. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு.
(அ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு (ஆ) வங்கி க/கு
(இ) பிற கூட்டாளிகளின் முதல் க/கு (ஈ) விலகும் கூட்டாளியின் முதல் க/கு
13. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
(அ) பங்கு முதல் கணக்கு (ஆ) பத்திர முனைமக் கணக்கு
(இ) பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு (ஈ) அழைப்பு முன்பணக் கணக்கு
14. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக்கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
(அ) முதலினக் காப்பு (இ) காப்பு முதல்
(ஆ) அங்கீகரிக்கப்பட்ட முதல் (ஈ) அழைக்கப்பட்ட முதல்
15. நிதி என்னும் சொல் குறிப்பிடுவது :
(அ) நிலைச் சொத்துகள் (ஆ) நடப்புப் பொறுப்புகள்
(இ) நீண்டகாலச் சொத்துகள் (ஈ) நடைமுறை முதல்
16. ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ₹80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ₹ 88,000 ஆக அதிகரித்திருக்கிறது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?
(அ) 90% (ஆ) 10% (இ) 11% (ஈ) 110%
17. புற அக பொறுப்புகள் விகிதம் அளவிடுவது :
(அ) இலாபம் ஈட்டும் திறன் (ஆ) குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
(இ) செயல்திறன் (ஈ) நீண்ட காலக் கடன் தீர்க்கும் திறன்
18. நடப்புப் பொறுப்பு ₹40,000; நடப்புச் சொத்து ₹ 1,00,000; சரக்கிருப்பு ₹ 20,000 எனில், விரைவு விகிதம்
(அ) 2:1 (ஆ) 1:1 (இ) 1:2 (ஈ) 2.5:1
19. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது ?
(அ) அறிக்கைகள் (ஆ) தலைமைப் பதிவு
(இ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது
(ஈ) அலுவலக பயன்பாட்டிற்காக வாங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்
20. F11 எனும் பயன்பாடு
(அ) நிறுவன கட்டமைப்பு (ஆ) நிறுவனப் பண்புக்கூறுகள்
(இ) கணக்கியல் சான்றாவணங்கள் (ஈ) இவைகளில் எதும் இல்லை

பகுதி - II

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்

7 X 2 = 14

(வினா எண் 30 க்கு கட்டாயம் விடையளிக்கவும்)

21. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு என்றால் என்ன?
22. நற்பெயர் என்றால் என்ன?
23. பங்குகள் ஏன் ஒறுப்பிழப்பு செய்யப்படுகின்றன ?
24. நடைமுறை முதல் என்றால் என்ன ?
25. தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?
26. பின்வரும் தகவல்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்	₹
2024 ஜனவரி 1 அன்று, முதல்	2,20,000
2024 டிசம்பர் 31 அன்று, முதல்	1,80,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்	40,000
அவ்வாண்டில் எடுப்புகள்	50,000

27. தீனா, சூர்யா மற்றும் ஜானகி என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.3.2018 அன்று தீனா கூட்டாண்மையை விட்டு விலகினார். அவருடைய விலகலின்போது நிறுவனத்தின் கணக்கேடுகள் 50,000 காப்பு நிதியினைக் காட்டியது. காப்பு நிதியினை மாற்றுவதற்குத் தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
28. பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாப விகிதம் கணக்கிடவும். விற்பனை மூலம் பெற்ற வருவாய் ₹1,00,000. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ₹80,000 மற்றும் கொள்முதல் ₹62,500.
29. பிரவீணா மற்றும் தான்யா என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் மாலினி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பிரவீணா, தான்யா மற்றும் மாலினி அவர்களின் புதிய இலாப விகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
30. பங்குதாரர் நிதியை எவ்வாறு கணக்கிடுவாய்?

பகுதி - III

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்
(வினா எண் 40 க்கு கட்டாயம் விடையளிக்கவும்)

7 X 3 = 21

31. நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
32. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளை இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
- எழுதுபொருள்களுக்காக கொடுத்த தொகை (2017-2018) ₹ 1,500
எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) ₹ 300
எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) ₹ 200
33. அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018 ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள், அந்தோணி ₹ 60,000 மற்றும் அக்பர் ₹ 40,000 ஆகும். 2018 ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ₹ 10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ₹ 5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018 டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.
34. கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

ஆண்டு	இலாபம் ₹	நிறைகள்
2015	10,000	1
2016	12,000	2
2017	16,000	3
2018	18,000	4

35. ஸ்ரீ ராம் மற்றும் ராஜ் எனும் கூட்டாளிகள் முறையே 2 : 1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தினைப் பகிர்ந்து வந்தனர். நெல்சன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். கீழ்க்கண்ட சரிகட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

(அ) சரக்கிருப்பு மதிப்பை ₹ 5,000 உயர்த்த வேண்டும்.

(ஆ) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் ₹ 7,000 தற்போது பதிவு செய்தல் வேண்டும்.

(இ) அலுவலக சாதனங்கள் மதிப்பை ₹ 10,000 குறைக்க வேண்டும்.

(ஈ) கொடுபடாமலுள்ள சலுகை ₹ 9,500 க்கு வகை செய்யவேண்டும்.

36. கூட்டாளி விலகலின் போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களைப் பட்டியலிடவும்.
37. மருது நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 150 பங்குகளை பங்கொன்றுக்கு ₹ 4 இறுதி அடிப்படையில் தொகை செலுத்தத்தவறியதால் ஒதுப்பிப்பு செய்தது. அவற்றில் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ₹ 9 வீதம் மறுவெளியீடு செய்தது. ஒதுப்பிப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பீட்டுப் பதிவுகளைத் தரவும்.
38. மீனா நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைப் பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்

விவரம்	2018, மார்ச் 31 ₹
I. பங்கு மூலகனம் மற்றும் பொறுப்புகள்	
பங்குகளார் நிகி	2,00,000
நீண்டகாலப் பொறுப்புகள்	1,60,000
நடப்புப் பொறுப்புகள்	40,000
மொத்தம்	4,00,000
II. சொத்துக்கள்	
நீண்டகாலச் சொத்துக்கள்	3,00,000
நடப்புச் சொத்துக்கள்	1,00,000
மொத்தம்	4,00,000

39. ஆஷிகா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துக்கள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வரவாய் ₹ 60,00,000.
அவ்வாண்டின் இறுதியில் நிலைச்சொத்துக்கள் ₹ 6,00,000.
40. கிடைமட்ட பகுப்பாய்வு மற்றும் செங்குத்து பகுப்பாய்விற்கு இரண்டு எடுத்துக்காட்டு தருக.

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

41. (அ) ராஜா முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு

7X5=35

அவருடைய

விவரம்	1.1.2018 ₹	31.12.2018 ₹
கைரொக்கம்	80,000	90,000
சரக்கிருப்பு	1,80,000	1,40,000
கடனாளிகள்	90,000	2,00,000
பற்பல கடனீந்தோர்	1,30,000	1,95,000
வங்கிக் கடன்	60,000	60,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	80,000	45,000
பொறி மற்றும் இயந்திரம்	1,70,000	1,70,000

அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாதந்தோறும் ₹ 2,500 எடுத்துக்கொண்டார். மேற்கண்ட தகவல்களிலிருந்து இலாப நட்ட அறிக்கை தயாரிக்கவும். (அல்லது)

(ஆ) திணைவு மற்றும் சுருமார் 2018, ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். திணைவு ₹ 1,50,000 மற்றும் சுருமார் ₹ 1,20,000 முதலாக கொண்டு வந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது

(அ) திணைவு மற்றும் சுருமார் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர் வேண்டும். (ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% தரப்பட வேண்டும். (இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது திணைவு ₹ 3,600 மற்றும் சுருமார் ₹ 2,200.

(ஈ) திணைவிற்கு சம்பளம் ஆண்டுக்கு ₹ 60,000 வழங்கப்பட வேண்டும் மற்றும் (உ) சுருமாருக்கு தரப்பட வேண்டிய கழிவு ₹ 80,000. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ₹ 2,20,000. இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.

42. (அ) கீழே கொடுக்கப்பட்ட தகவல்கள் லிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்

விவரம்	₹	₹	விவரம்	₹
வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) கைரொக்கம் (1.4.2018)		6,000	மதிப்பூதியம் செலுத்தியது நீர் மற்றும் மின்சாரக் கட்டணம்	2,800
மைதான் பராமரிப்பிற்காக கூலி செலுத்தியது		1,000	விளையாட்டுப் போட்டிச் செலவுகள்	700
சந்தா பெற்றது:		2,000	விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது	2,600
முந்தைய ஆண்டு	500		விளையாட்டுப் போட்டி நிதி நிதி வரவுகள்	1,900
நடப்பு ஆண்டு	9,600			5,200
எதிர்வரும் ஆண்டு	400		உயில்கொடைப் பெற்றது ரொக்க இருப்பு (31.3.2019)	2,000
கூலி கொடுபட வேண்டியது		10,500	அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை	300
கடன்மீதான வட்டி		2,200		2,000
செலுத்தியது		2,000		

(அல்லது) (ஆ) இராஜன் மற்றும் செல்வா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களது 31.03.2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது

பொறுப்புகள்	₹	₹	சொத்துகள்	₹
முதல் கணக்குகள்:				
இராஜன்	30,000		கட்டடம்	25,000
செல்வா	16,000	46,000	அறைகலன்	1,000
பொதுக் காப்பு		4,000	சரக்கிருப்பு	20,000
கடனீந்தோர்		37,500	கடனாளிகள்	16,000
			பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	3,000
			வங்கி ரொக்கம்	12,500
			இலாப நட்ட க/கு (நட்டம்)	10,000
		87,500		87,500

01.04.2017-இல் பின்வரும் நிபந்தனைகளுடன் கணேசன் என்பவர் புதிய கூட்டாளியாக சேருகிறார். (i) கணேசன் 1/5 இலாபப்பங்கிற்கென ₹10,000 முதுக் கொண்டு வருகிறார். (ii) சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பில் 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது. கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்படுகிறது. (iii) கட்டடத்தின் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்படுகிறது. மறுமதிப்பீட்டுக் கணக்கு புதிய கூட்டாளி சேர் கணக்கு பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு தயார் செய்யவும்

43. (அ) அருள் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

(i) டிசம்பர் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 -ன் இலாபங்கள் முறையே ₹ 46,000, ₹ 44,000 மற்றும் ₹ 50,000.

(ii) 2016 -ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 5,000 சேர்ந்துள்ளது.

(iii) 2017 -ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 10,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது. (அல்லது)

(ஆ) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் மஞ்சு, சாரு மற்றும் லாவண்யா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்	₹	₹	சொத்துகள்	₹
முதல் கணக்குகள்:			கட்டடம்	1,00,000
மஞ்சு	70,000		அறைகலன்	80,000
சாரு	70,000		சரக்கிருப்பு	60,000
லாவண்யா	70,000	2,10,000	கடனாளிகள்	40,000
பற்பல கடனீந்தோர்		40,000	கைரொக்கம்	20,000
இலாப நட்டக் கணக்கு		50,000		
		3,00,000		3,00,000

பின்வரும் சரிக்கட்டுதல்களுக்கு உட்பட்டு மஞ்சு என்பவர் 31.03.2018 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.

(i) சரக்கிருப்பின் மதிப்பில் ₹ 10,000 குறைக்க வேண்டும்.

(ii) ஐயக்கடன் ஒதுக்கு ₹ 3,000 உருவாக்க வேண்டும்.

(iii) கட்டடத்தில் ₹ 28,000 மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.

(iv) மஞ்சுவுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.

மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் விலகலுக்குப் பின் கூட்டாளிகளின் முதல் கணக்கினைத் தயார் செய்யவும்.

44. (அ) ஜாய் நிறுவனம் ₹ 10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின் போது ₹5, ஒதுக்கீட்டின் போது 3, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ₹2 செலுத்தும் வகையில் வெளியிட்டது. 9,000 பங்குகளை வாங்க பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இயக்குனர்கள் 9,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்து அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டனர். தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். (அல்லது)

(ஆ) பரணி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

விவரம்	2016-17 ₹	2017-18 ₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	30,000	45,000
இதர வருமானம்	4,000	6,000
செலவுகள்	10,000 30%	15,000 30%
வருமான வரி		

45. (அ) இலக்குமி நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளை இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

விவரம்	₹
I பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்	
1. பங்குதாரர் நிதி	
நேர்மைப் பங்குமுதல்	4,00,000
2. நீண்டகாலப் பொறுப்புகள்	
நீண்டகாலக் கடன்கள்	2,00,000
3. நடப்புப் பொறுப்புகள்	
(அ) குறுகிய காலக் கடன்கள்	50,000
(ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவை	3,10,000
(இ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபட வேண்டிய செலவுகள்	15,000
(ஈ) குறுகிய கால ஒதுக்குகள்	25,000
மொத்தம்	10,00,000
II சொத்துகள்	
1. நீண்ட காலச் சொத்துகள்	
(அ) நிலைச் சொத்துகள்	
புலனாகும் சொத்துகள்	4,00,000
2. நடப்புச் சொத்துகள்	
(அ) சரக்கிருப்பு	
ஆ) வணிகக் கடனாளிகள்	1,60,000
(இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்	3,20,000
(ஈ) இதர நடப்புச் சொத்துகள்	80,000
முன்சுட்டிச் செலுத்திய செலவுகள்	
மொத்தம்	40,000
	10,00,000

(i) நடப்பு விகிதம் (ii) விரைவு விகிதம் கணக்கிடவும் (அல்லது)

(ஆ) நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.

46. (அ) கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும். (அல்லது)

(ஆ) பின்வரும் தகவல்களிலிருந்து, கவிதா நிறுமத்தின் போக்கு சதவீதங்களை கணக்கிடவும்.

விவரம்	₹ (ஆயிரத்தில்)		
	2015-16	2016-17	2017-18
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	100	125	150
இதர வருமானம்	20	25	30
செலவுகள்	100	120	80
வருமான வரி	30%	30%	30%

47. (அ) கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

பெறுதல்கள்	₹	செலுத்தல்கள்	₹
தொடக்க இருப்பு		அறைகலன் வாங்கியது	10,000
கைரொக்கம்	11,000	வாடகை	2,800
பங்காதாயம் பெற்றது	27,600	செயலர் மதிப்பீதியம்	15,000
பழைய செய்தித்தாள் விற்கிறது	3,000	தபால் செலவுகள்	1,700
உறுப்பினர் சந்தா	31,000	பொதுச் செலவுகள்	4,350
பாதுகாப்பு பெட்டக வாடகை	8,000	அச்ச மற்றும் எழுதுபொருள்கள்	45,000
முதலீடுகள் மீதான வட்டி	1,250	தணிக்கைக் கட்டணம்	5,000
அறைகலன் விற்கிறது	5,000	இறுதி இருப்பு	
(ஏட்டு மதிப்பு ₹ 4,400)		கைரொக்கம்	3,000
	86,850		86,850

(அல்லது)

(ஆ) ஜஸ்டிணா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.

2016: ₹ 5,000; 2017: ₹10,000; 2018: ₹ 30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.

(அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

(ஆ) மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.